

Kerala Gazette No. 30 dated 25th July, 2017.

PART I

Section iii



കേരള அரசു

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 7918/ச. இ. எ2/2013/சட்டம்.

திருவனந்தூரம், 2014 டிசம்பர் 30
1190 தனு 15/
1936 பெளஷம் 9.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் தகவலுக்காக இதனால் பிரகாரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2014 டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. ரமணி,

சட்டத்துறை சிறப்பு செயலாளர்.

2014-ன் சட்டம் எண் 40

**2014-ன் கேரள வேளாண்மை பல்கலைக்கழக
(திருத்த) சட்டம்**

1971-ன் கேரள வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—1971-ன் கேரள வேளாண்மை பல்கலைக்கழக சட்டம் இதன்பின் தோன்றும் தேவைக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

G. 20/2016/S-24.

இந்திய குடியரசின் அறுபத்தி ஐந்தாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2015-ன் கேரள வேளாண்மை பல்கலைக்கழக (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2012 மார்ச் 26-ம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. பிரிவு 42-ல் திருத்தம்.—1971-ன் கேரள வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்தின் (1971-ன் 33) பிரிவு 42-ன் துணைப்பிரிவு (5)-ல் “ஐம்பத்தி ஐந்து வயது” என்ற சொற்களுக்கு பதிலாக “ஐம்பத்தி ஆறு வயது” என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

3. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2014-ன் கேரள வேளாண்மை பல்கலைக் கழக (திருத்த) அவசரச்சட்டம் (2014-ன் 12) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்ட போதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததோ அல்லது செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியம் அல்லது எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கை இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ அல்லது எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.